

**THE OPEN UNIVERSITY OF SRI LANKA  
B.SC./ B.ED. DEGREE PROGRAMME- LEVEL 03 – 2010/2011  
BOU 1200- DIVERSITY OF PLANTS  
ASSESSMENT TEST II ( NO BOOK TEST)**



**Duration – One (01) hour**      **Reg. No. ....**

**Reg. No.** .....

Date: 20<sup>th</sup> March 2011

**Time:** 4.00-5.00 p.m.

**Answer all questions on this paper itself.**

There are 04 questions and 04 pages in this paper.

- (01) Fill in the blanks with suitable word/words in the following statements.

  - i) The multinucleate algae where the plant bodies are large and branched, but not composed of cells, are usually known as .....algae.
  - ii) A .....is a specialized cell incapable of directly developing into a new individual without the fusion of a cell of that kind.
  - iii) Members of the class Bacillariophyceae are commonly referred to as .....
  - iv) .....is an attached filamentous green algae, with the individual cells that are broader at the upper end than the lower end.
  - v) .....and .....are the two types of conjugation commonly seen in *Spirogyra*.
  - vi) The .....is the dominant generation of the life cycle in the bryophytes.
  - vii) Members of the class Anthocerotophyta are commonly known as .....
  - viii) *Marchantia* is a .....plant when considering the formation of male and female reproductive organs.
  - ix) .....are the structures that help in spore dispersal in some liverworts.
  - x) In *Pogonatum* male plants, antheridia and the surrounding leaves are closely arranged to form a cup-shaped structure called.....

- (02) Give one (01) example for each of the following. Your answer should be a generic name.
- i) A fresh water unicellular organism moves with the help of flagellum, posses several chloroplasts and no cell wall. ....
  - ii) A marine pheophyte, in which the plant body consists of a fan shape flattened thallus. ....
  - iii) A fresh water red algae. ....
  - iv) A red algae that shows diplo-diplo- haplontic life cycle.  
.....
  - v) A branched filamentous green algae with reticulate chloroplast.....
  - vi) A plate like thalloid marine chlorophyte. ....
  - vii) A thalloid liverwort lacking chimney pores and assimilatoty filaments.....
  - viii) A dichotomously branched flat dorsiventral thallus belonging to order Jungamaniales-Anacrogynae. ....
  - ix) A flattened thallus without a midrib which produce a rod shaped sporophyte.  
.....
  - x) A moss which produce a sporophyte with double peristome.....
- (03) Give the suitable term that describes the following statements.
- i) Organisms who can produce their food by photosynthesis.  
.....
  - ii) Fusion of two gametes which are similar in shape, size and behaviour.  
.....
  - iii) Unicellular eukaryotes other than plants, animals and fungi.  
.....
  - iv) The common pigment found in all algae. ....

- v) The kind of life cycle where the diploid state is very reduced and represented only by the zygote. ....
- vi) Algal colonies consisting of fixed number of cells of similar size and shape. ....
- vii) The phenomenon of fusion of gametes derived from the same plant. ....
- viii) Unicellular female gametangium in red algae. ....
- ix) Having two sets of homologous chromosomes in each cell. ....
- x) The spore producing diploid phase in a life cycle. ....

(04) Give two (02) major differences between the following. No diagrams are required.

| (a) | <i>Chlorella</i>     | <i>Pandorina</i>           |
|-----|----------------------|----------------------------|
| i)  | .....                | .....                      |
|     | .....                | .....                      |
| ii) | .....                | .....                      |
|     | .....                | .....                      |
| (b) | Haplontic life cycle | Diplo-haplontic life cycle |
| i)  | .....                | .....                      |
|     | .....                | .....                      |
| ii) | .....                | .....                      |
|     | .....                | .....                      |

|     |                                     |                                   |
|-----|-------------------------------------|-----------------------------------|
| (c) | <i>Sargassum</i>                    | <i>Porphyridium</i>               |
| i)  | .....                               | .....                             |
|     | .....                               | .....                             |
| ii) | .....                               | .....                             |
|     | .....                               | .....                             |
|     | .....                               | .....                             |
| (d) | T.S. of a <i>Marchantia</i> thallus | T.S. of a <i>Polygonatum</i> leaf |
| i)  | .....                               | .....                             |
|     | .....                               | .....                             |
| ii) | .....                               | .....                             |
|     | .....                               | .....                             |
|     | .....                               | .....                             |
| (e) | Sporophyte of <i>Anthoceros</i>     | Sporophyte of <i>Polygonatum</i>  |
| i)  | .....                               | .....                             |
|     | .....                               | .....                             |
| ii) | .....                               | .....                             |
|     | .....                               | .....                             |

-Copyrights reserved-

ශ්‍රී ලංකා විවෘත විශ්වවිද්‍යාලය

විද්‍යාවේද /අධ්‍යාපනවේද උපාධි පාඨමාලාව -2010/2011- 3 වන මට්ටම

BOU 1200 - ගැන විවිධ ත්‍රෑත

අධ්‍යාපන ආයුධිමේ පරිනෙකුණු II (සංචාර පොත් පරිනෙකුණු)

කාලය - පැය 1 කි.



ලියාපදිංචි අංකය -----

දිනය - 2011.මාර්තු 20

වේලාව - ප.ව. 04.00 - ප.ව. 05.00 දික්වා

දී ඇති අවකාශය හාවිතා කරමින් සියලුම ප්‍රශ්නවලට පිළිගුරු සපයන්න.  
ප්‍රශ්න පැවත්තා ප්‍රශ්න හතරක් (04) හා පිටු හතරක් (04) ඇත.

01. වඩාත් ගැලුපෙන පදාය/පද යොදා පහත දැක්වෙන වගන්ති සම්පූර්ණ කරන්න.

- (i) ගෙකල සමුහයකින් සමන්වීත නොවූ එහෙත් ගාබනය වූ වියාල දේශ සකින බහු න්‍යායීක ආල්ගි, ----- ආල්ගි ලෙස හැඳින්වේ.
- (ii) එම වර්ගයේ ම තවත් ගෙකලයන් සමඟ සංයෝගනය නොවී වික එල්ලේම නව ගාක්‍යක් බවට වර්ධනය විය නොහැකි විශේෂීත සෙසුලයක් ----- ලෙස හැඳින්වේ.
- (iii) Bacillariophyceae වර්ගයට අයත් වන්නා වූ සාමාජිකයින් පොදුවේ හැඳින්වෙන්නේ ----- ලෙසිනි.
- (iv) ----- වනානි, සෙසුලයන්කි ඉහළ ප්‍රදේශය පතල ප්‍රදේශයට වඩා පළුල්ව පිකිටා ඇති උපයිටියකට ස්ථාන වි වැශේන කුරුකාකාර හරිත ආල්ගාවකි.
- (v) ----- හා ----- යන දෙගාකාරය Spirogyra කි බහුලව දැක්නට හැකි සංයුෂ්මක ආකාර වේ.
- (vi) ----- මූශෝගයිටාවන්කි පිටන වක්‍රයේ ප්‍රමුඛ අවධියයි.
- (vii) Anthocerophyta කි සාමාජිකයන් පොදුවේ ----- ලෙස හැඳින්වේ.
- (viii) ප්‍රං හා ජායා ල්‍රිංඡින අවයව නිපදවීම සලකා බලන කළ Marchantia ----- වේ.
- (ix) සමගර අක්මා ගාකවල බිජානු ව්‍යුත්තිය සඳහා ----- නමැති ව්‍යුහ උපකාරී වේ.
- (x) Pogonatum ප්‍රං ගාකයන්කි ගැනුනුවානි හා ඒ අවට ඇති පැවත එකට ඇති මෙම නොප්ප හැඩිනි ----- කාදියි.

02. පහත දැක්වෙන ප්‍රකාශන සඳහා ගැලපෙන එක් උදාහරණයක ගණ ආලය ලියන්න.
- (i) ගෙයලු බිජ්‍යායක් නොමැති, හරිතලට කිහිපයක් සහිත, ක්‍රිඛාවක් මඟින් වලනය වන්නා වූ මිරිදිය වාසි එක ගෙවුම් පිවියෙකි.
  - (ii) අව්‍යාහක හැඩිය සහිත පැහැලි තලකාකාර දේශ සහිත කරදියවාසි දුම්රිය ඇල්ගාවකි.
  - (iii) මිරිදිය වාසි රතු ඇල්ගාවකි.
  - (iv) ද්වීක - ද්වීක-එක පිවන ව්‍යුහයක් පෙන්වන්නා වූ රතු ඇල්ගාවකි.
  - (v) ජාලකාර හරිතලටයක් සහිත අතු බෙදෙන සුංචිකාකාර හරිත ඇල්ගාවකි.
  - (vi) පැහැලි තලකාකාර කරදිය වාසි හරිත ඇල්ගාවකි.
  - (vii) විමිනි පිද හා ස්වේකරණ සුංචිකා පිළිවා නැති තලකාකාර අක්මා ගාකයකි.
  - (viii) Jungamaniales – Anacrogynae වලට අයන් වන්නා වූ ද්වීභාකනය වූ පැංශ්ධේද්ධියට පැහැලි තලකාකාර ගාකයකි.
  - (ix) ගඳු හැඩිගි සිලින්ඩරාකාර බිජ්‍යාකාකයක් ඇති කරන්නා වූ මදු නාරටියක් රැකින පැහැලි තලකාකාර ගාකයකි.
  - (x) පරිප්‍රව දත් වලයන් දෙකක් සහිත බිජ්‍යාකාකයක් නිපදවන්නා වූ පාසි ගාකයකි.
03. පහත දැක්වෙන ප්‍රකාශයන්හි අදාළ ලබා දෙන තත් ව්‍යුහයන් බැඳීන් ලියන්න.
- (i) ප්‍රකාශ-ස්ථේලුපත්‍රය මඟින් තම ආනාර පිළියෙල කරගත හැකි පිවින්.
  - (ii) හැඩියෙන්, ප්‍රමාණයන් හා ස්‍රීගාකාරීත්වයෙන් සමාන වූ ජන්මාත්‍රු දෙකක සංයෝජනය
  - (iii) ගාක, කනුන් නො දිලිර නොවන එක ගෙවුම් සුන්ප්‍රස්ථිකයින්.
  - (iv) සියලුම ඇල්ගාවන්හි හමුවන්නා වූ පොදු හරිතපුද වර්ණකය

- (v) ද්‍රව්‍යෙනු අවධිය ඉතා සිංහල වූ මෙන්ම යුක්තානුව තෙහින් පමණක්ම නියෝගනය වන ආකාරයේ පිටත වනු
- (vi) එකම ප්‍රමාණයේ හා හැඩියෙන් යුත් පෙශෙල නියත ගණනකින් සමන්විත වන්නා වූ ඇල්ලේ සමුහයන්.
- (vii) එකම ගාකයකින් ඇති කරන්නා වූ ජන්මානු කායෝගනය වන්නා වූ ක්‍රියාවලිය
- (viii) රතු ඇල්ගාවන්කි එක පෙශෙලක පාය ජන්මානුභානිය
- (ix) සැම පෙශෙලයක් තුළම සමඟාන වර්ත්තුදේන කාණ්ඩ දෙකක් පිහිටීම
- (x) පිටත වනුයෙනි දී විජානු නිපදවන්නා වූ ද්‍රව්‍යෙනු අවධිය/ගාකය

04. පහත දැක්වෙන යුගලයන්හි ප්‍රධාන වෙනසකම් 02 බැංකින් ලියන්න. (රුප කටයන් අවශ්‍ය නොවේ.)

|      |                  |                       |
|------|------------------|-----------------------|
| (a)  | <i>Chlorella</i> | <i>Pandorina</i>      |
| (i)  | -----            | -----                 |
| (ii) | -----            | -----                 |
| (b)  | එකගුණ පිටත වනුය  | ද්‍රව්‍ය-එක පිටත වනුය |
| (i)  | -----            | -----                 |
| (ii) | -----            | -----                 |
| (c)  | <i>Sargassum</i> | <i>Poppyridium</i>    |
| (i)  | -----            | -----                 |
| (ii) | -----            | -----                 |

|      |                                  |                                |
|------|----------------------------------|--------------------------------|
| (d)  | <i>Marchantia</i> තළයෙහි හරස්කඩී | <i>Pogonatum</i> පතුයේ හරස්කඩී |
| (i)  | -----                            | -----                          |
| (ii) | -----                            | -----                          |
| (e)  | <i>Anthoceros</i> ඩිජානුබාහිය    | <i>Polygonatum</i> ඩිජානුබාහිය |
| (i)  | -----                            | -----                          |
| (ii) | -----                            | -----                          |

හම්බම් දැවැනි.



இலங்கை திறந்த பல்கலைக்கழகம்  
B.Sc/B.Ed பட்டமானி பாடதெந்தி - மட்டம் 03 - 2010/2011  
BOU 1200 தாவரவினப்பள்ளமை  
மதிப்பீடுப்பரிசீலனை - II (No Book Test)

காலம்: 01 மணித்தியாலம்

பதிவு இலக்கம்.....

திதி: 20.03.2011

நேரம்: பி.ப 4.00 – பி.ப 5.00

எல்லா வினாக்களுக்கும் வினாத்தாளிலேயே விடை அளிக்க.  
இவ்வினாத்தாளானது 04 வினாக்களையும் 04 பக்கங்களையும் கொண்டுள்ளது.

01. பின்வரும் இடைவெளிகளைப் பொருத்தமான சொல்/சொற்கள் கொண்டு நிரப்புக.
- (i) தாவர உடல்கள் பொதுமைக்குறியத்துக்குரியதும், கலங்களால் ஆக்கப்படாததும், பெரியதும் கிளைகொண்டதாகவும் காணப்படுகின்ற அல்காக்கள்.....அல்கா எனப்படும்.
  - (ii) .....கலமானது தனியாக நேரடியாக ஒரு புதிய அங்கியாக விருத்தியடையும் திறனற்ற, சிறுத்தலடைந்த கலமாகும்.
  - (iii) வகுப்பு பசிலாரியோபற்றாவைச் சேர்ந்த அங்கிகள் பொதுவாக .....எனப்படும்.
  - (iv) ஓட்டி வாழும் இழையுநவானதாக இருப்பதும், அவற்றின் இழையின் ஒவ்வொரு கலமும் கீழ் முனையிலும் பார்க்க மேல் முனை அகலமானதமான அல்கா.....ஆகும்.
  - (v) .....மற்றும் .....*Spirogyra* இல் காணப்படும் இருவகையான இணைதல் முறையாகும்.
  - (vi) பிரையோபற்றாக்களின் வாழ்க்கைவட்டத்தில் .....சந்ததி ஆட்சியானதாகும்.
  - (vii) வகுப்பு Anthocerophyta இன் அங்கத்தவர்கள் பொதுவாக .....அழைக்கப்படும்.
  - (viii) ஆண், பெண் இலிங்கவங்கங்களின் உருவாக்கத்தைக் கருத்திற்கொள்ளும் போது *Marchantia* ஒரு .....தாவரமாகும்.
  - (ix) சில ஈரலுருத்தாவரங்களில் வித்திப்பரம்பலுக்கு உதவும் கட்டமைப்புக்கள் .....ஆகும்.
  - (x) *Pogonatum* இன் ஆண் தாவரங்களில், ஆண் கலச்சனியும் அதனைச் சூழ்ந்து காணப்படுகின்ற நெருக்கமாக அடுக்கப்பட்ட இலைகளும் சேர்ந்து ஆக்கும் கிண்ணவுருவான கட்டமைப்பு .....என அழைக்கப்படும்.

02. பின்வருவனவற்றிற்கு ஒவ்வொரு உதாரணம் தருக. (உமது விடையானது சாதிப் பெயராக இருக்க வேண்டும்).
- (i) நன்னிரில் வாழும், பல பச்சையவுருமணிகளைக் கொண்ட, கலச்சவற்ற, சவுக்குமுளையின் உதவியால் அசையும் தனிக்கல் அங்கி.....
  - (ii) விசிறி உருவான தட்டையான பிரிவிலியான தாவர உடலைகொண்ட, கடல் நீரில் வாழும் பயோபைற்றா.....
  - (iii) நன்னிரில் வாழும் சிவப்பு அல்கா.....
  - (iv) இருமடிய - இருமடிய- ஒருமடிய வாழ்க்கைவட்டத்தைக் காண்பிக்கும் சிவப்பு அல்கா .....
  - (v) கிளைகொண்ட இழையுருவான பதியவுடலையும், வலையுருவான பச்சையவுருமணியையும் கொண்ட பச்சை அல்கா.....
  - (vi) கடல்நீரில் வாழும் தட்டுருவான பிரிவிலியைக் கொண்ட பச்சையல்கா.....
  - (vii) புகைபோக்கித்துளைகளற்ற பிரிவிலி ஈரலுருத்தாவரம் .....
  - (viii) வருணம் Jyngamaniiales – Anacrogynae ஐச் சேர்ந்த, இணைக்கவர் முறையில் கிளைத்த, தட்டையான, முதுகு வயிற்றுப்புறம் கொண்ட பிரிவிலி.....
  - (ix) கோலுருவான வித்தித்தாவரத்தை உருவாக்கும் தட்டையான, நடுநரம்பற்ற பிரிவிலி.....
  - (x) இரட்டை வாய்ச்சுற்றுப்பற்களைக் கொண்ட வித்தித்தாவரத்தை உருவாக்கும் பாசி.....
03. பின்வரும் கூற்றுக்களுக்கு பொருத்தமான சொல்லலைத் தருக.
- (i) தமது உணவை ஒளித்தொகுப்பு மூலம் தொகுத்துக்கொள்ளும் அங்கிகள்.....
  - (ii) உருவம், அளவு, நடத்தை ஆகியவற்றில் ஒத்துக்காணப்படும் இரு புணரிகளின் சேர்க்கை.....
  - (iii) தாவரம், விலங்கு, பங்கச் தவிர்ந்த தனிக்கல் இயுக்கரியோட்டாக்கள் .....
  - (iv) எல்லா அல்காக்களிலும் பொதுவாகக் காணப்படும் ஒளித்தொகுப்பு நிறப்பொருள்.....
  - (v) இருமடிய நிலை, நுகத்தால் மட்டும் காட்டப்பட்டு ஏனைய இருமடிய சந்ததி ஒடுக்கப்பட்ட வகையான வாழ்க்கைவட்டம்.....

- (vi) ஒத்த அளவையும் பருமனையும் கொண்ட, ஒரே எண்ணிக்கையான தனிக்கலங்களால் ஆக்கப்பட்ட அல்கா சமுதாயங்கள்.....
- (vii) ஒரே தாவரத்திலிருந்து பெறப்பட்ட இரு புணரிகளின் சேர்க்கை.....
- (viii) சீவப்பு அல்காக்களில் காணப்படும் தனிக்கல பெண்கலச் சனாி/வித்திக்கலன்.....
- (ix) ஒவ்வொரு கலமும் இரு தொகுதி அமைப்பொத்த நிறமூர்த்தங்களைக் கொண்டவை.....
- (x) வாழ்க்கைவட்டத்தில் வித்திகள் இருமடிய சந்ததியை ஆக்குபவை.....

04. பின்வருவனவற்றிற்கிடையிலான இரு(02) பிரதான வேறுபாடுகளைத் தருக.

- a) *Chlorella* *Pandorina*
- i) ..... .. ..... ..  
..... .. ..... ..
- ii) ..... .. ..... ..  
..... .. ..... ..
- b) ஒருமடிய வாழ்க்கை வட்டம் இருமடிய ஒருமடிய வாழ்க்கை வட்டம்
- i) ..... .. ..... ..  
..... .. ..... ..
- ii) ..... .. ..... ..  
..... .. ..... ..
- c) *Sargassum* *Porpiridium*
- i) ..... .. ..... ..  
..... .. ..... ..
- ii) ..... .. ..... ..  
..... .. ..... ..

d) *Marchantia* இன் பிரிவிலியின்

நெ.வெ.முகம்

i) .....

.....

ii) .....

.....

*Polygonatum* இன் இலையின்

நெ.வெ.முகம்

.....

.....

e) கொம்புருத்தாவரங்களின்

வித்தித்தாவரம்

போகனேற்றத்தின்

வித்தித்தாவரம்

i) .....

.....

.....

ii) .....

.....

.....

(பதிப்புரிமை பெற்றது)